

முக்கிய விடயங்கள் ஆவணம் உத்தமாச்சார கடன்கள்

உற்பத்தியின் தன்மை	முக்கிய அம்சங்கள்	வட்டி விகிதங்கள் மற்றும் பிற கட்டணங்கள்	வசதியைப் பெறுவதற்கு பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்	முக்கிய நியதிகள் மற்றும் நிபந்தனைகள்
மாற்றுத்திறனாளியான போர் வீரர்களினதும், இறந்த அல்லது காணாமல் போன இராணுவ வீரர்களின் குடும்பங்களினதும், வருமானத்தை ஈட்டும் முயற்சிகள் மற்றும் செயல்பாடுகளை ஆதரிப்பதற்காக, இலங்கையின் ஆயுதப் படைகள், உத்தமச்சாரா கடன் வசதியை வழங்குகின்றன.	10 ஆண்டுகள் வரை திருப்பிச் செலுத்தும் காலம், (KIA/MIA பிரிவில் உள்ள இராணுவ வீரர்களுக்கு சிப்பாயின் 55 வது பிறந்தநாளின் அடிப்படையில்) - KIA/MIA மற்றும் DIA வகைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இராணுவ வீரர்கள். - தனிப்பட்ட மற்றும் நுகர்வோர் நோக்கங்களுக்காக கடன்கள் விண்ணப்பிக்கலாம். - குறைந்தபட்ச காப்பீட்டில் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கடன் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. - உத்தரவாதமளிப்பவர்கள் தேவையில்லை. - சம்பள பரிமாற்ற செயல்முறையை வங்கியினூடாக மேற்கொள்ளலாம். - விரைவான அங்கீகார செயல்முறை - குறைந்த வட்டி விகிதங்கள். - எங்கள் நாடு முழுவதும் உள்ள கிளை வலையமைப்பினூடாக இலகுவாக அணுகலாம். 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட இலங்கைப் பிரஜையாக இருத்தல் வேண்டும். - கடன்பெறுநர் இலங்கையில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.	வட்டி விகிதம்/அபராதங்கள்/கட்டணங்கள் மற்றும் கட்டணங்கள்: மேலும் தகவலுக்கு, நீங்கள் எங்கள் அழைப்பு மையத்தை 011 5 411 411 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது எங்கள் வங்கியின் வலைத்தளமான https://www.sdb.lk/en/rates இல் பார்வையிடலாம்.	உங்கள் அருகிலுள்ள SDB கிளையைப் பார்வையிடவும் அல்லது தொடர்பு கொள்ளவும். தகுதிநிலை: 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட இலங்கைப் பிரஜையாக இருத்தல் வேண்டும். - KIA/MIA மற்றும் DIA வகைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இராணுவ வீரர்கள். - KIA/MIA பிரிவில் உள்ள இராணுவ வீரர்களைச் சார்ந்திருப்பவர்கள், அதாவது விதவை அல்லது திருமணமாகாத உறுப்பினரின் தந்தை அல்லது தாய் போன்றவர்கள் விண்ணப்பிப்பதற்கு தகுதிநிலையுடையவர்கள். இலக்கு பிரிவு: மாற்றுத்திறனாளிகள் மற்றும் இலங்கை ஆயுதப் படைகளில் இறந்த அல்லது காணாமல் போன உறுப்பினர்களின் குடும்பங்களுக்குக் கிடைக்கும்.	மாதாந்த சம்பளம் R&R பிரிவினூடாக SDB க்கு அனுப்பப்படுதல் வேண்டும், அத்துடன் உறுதிமொழி கடிதமொன்றைப் பெறல் வேண்டும். அதிகபட்ச திருப்பிச் செலுத்தும் காலம், கடனுக்கு விண்ணப்பிக்கும் சிப்பாயின் வயது 55 வயது அல்லது சார்ந்திருப்பவர்களுக்கு 75 வயது வரை மட்டுமே இருத்தல்வேண்டும். வாழ்நாள் கொடுப்பனவு DIA வகைக்கு மட்டுமே கவனத்துட்கொள்ளப்படும் அத்துடன் கடனை வழங்குவதற்கு அதை செயல்படுத்துதல் வேண்டும்.



#wheretheyouarevalued

முக்கிய விடயங்கள் ஆவணம் உத்தமாச்சார கடன்கள்

முறைப்பாடு கையாளும் செயன்முறை

வாடிக்கையாளர்கள் தங்களது பின்னாட்டங்களையும் முறைப்பாடுகளையும் பின்வரும் முறைகளைப் பயன்படுத்தி சமர்ப்பிக்கமுடியும்.

- SDB வங்கியின் அழைப்பு மையத்தினை 011 5 411 411 எனும் இலக்கத்தின் மூலமாகவோ, தலைமை அலுவலக வாடிக்கையாளர் முறைப்பாடுகள் கையாளல் பிரிவினை 011 2 832 571 என்ற எண்ணின் ஊடாகவோ அல்லது customercare@sdb.lk எனும் மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அல்லது மத்திய வாடிக்கையாளர் முறைப்பாடு கையாளல் அதிகாரியினை headfcp@SDB.lk எனும் மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்புகொள்ள முடியும். எமது வாடிக்கையாளர் முறைப்பாடு கையாளும் நடைமுறை குறித்து மேலும் அறிய , <https://www.sdb.lk> எனும் இணையதளத்தை பார்வையிடலாம்.
- **உங்களது முறைப்பாடுகளை தபால் மூலமாக சமர்ப்பிக்க முடியும்:**

பொறுப்பாளர், வாடிக்கையாளர் முறைப்பாடு கையாளல் பிரிவு,
SDB வங்கி தலைமை அலுவலகம், இல.12, எட்மன்டன் வீதி, கிருலப்பனை, கொழும்பு 6.
- எமது உற்பத்திகள் மற்றும் பணிகள் தொடர்பாக ஏதேனும் கருத்துகள் அல்லது சந்தேகங்கள் இருப்பின் எங்கள் கிளைகளை நாடலாம். (உங்களுக்கு அருகிலிருக்கும்) அல்லது எமது அழைப்பு மையத்தைத் தொடர்புகொள்ளலாம். உங்களுக்கு அருகிலிருக்கும் கிளையை அறிந்துக்கொள்ள அழைப்பு மையத்தினை 011 5 411 411 எனும் இலக்கத்தின் மூலமாகவோ அல்லது எமது வங்கியின் <https://www.sdb.lk> எனும் இணையதளத்தை பார்வையிடலாம்.



#whereyouarevalued